





5.கீழ்க்கண்ட செலுத்தற்குரியமாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.

- அ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு
- ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
- இ) அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
- ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

6.கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது.

- அ) மொத்தக் கடனாளிகள் கணக்கு      ஆ)மொத்தக் கடனீந்தோர் கணக்கு
- இ)பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு      ஈ)செலுத்தக்கூடிய மாற்றுச்சீட்டு கணக்கு

7.முழுமை பெற பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல

- அ) இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
- ஆ) ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது
- இ) இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
- ஈ)வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை.

8. உரிமையாளரின் சொத்துக்கள் ₹ 85000 மற்றும் பொறுப்புகள் ₹ 21000 எனில் அவருடைய முதல் தொகை.

- அ) ₹85,000      ஆ) ₹ 1,06,000      இ) ₹ 21,000      ஈ) ₹ 64,000

9.தொடக்க கடனீந்தோர் 80,000 கடனீந்தோருக்குச்செலுத்தியது 1,50,000 இறுதிக்கடனீந்தோர் 1,20,000 கடன்கொள்முதல் எவ்வளவு?

- அ) 1,90,000      ஆ) 50,000      இ)1,10,000      ஈ) 2,30,000

10. கடனாளிகள் தொடக்கஇருப்பு:₹ 30,000 பெற்ற ரொக்கம்:₹ 1,00,000 கடன் விற்பனை:₹90,000 கடனாளிகள் இறுதி இருப்பு:?

- அ) ₹ 30,000      ஆ) ₹ 1,30,000      இ) ₹ 40,000      ஈ) ₹ 20,000